1971 அக்டோபர் 25] [திருமதி த. ந. அனந்தநாயகி]

கருணை காட்ட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. எங்கள் ஸ்தாபனம் கள் குடிக்கக் கூடாது என்று கண்டித்துச் சொல்கிறது. எனவே, அதற்கு விற்பனை வரி இல்லை என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. எங்கே பணம், எங்கே பணம் என்று ஏங்கிக் கொண்டிருக்கிற அரசு, எங்கே வரி போட்டு வாங்கலாம் என்று சொல்கிற அரசாங்கம் குடிக்கிறவர்கள் மீது என்ன கருணையோ, தெரியவில்லை. எனவே, கட்டாயம், கள்ளின் மீது வரி போட வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் கூற விரும்புகிறேன்.

(மாண்புமிகு பேரவைத் தலைவர் தலைமை)

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்: தலைவரவர்களே, கள் மீது வரி போடுவது பற்றி அம்மையார் ரொம்ப அக்கரையோடு யோசனை சொன்னார்கள். யோசனைக்கு நன்றி, இது ஏற்கெனவே, அரசின் பரிசிலனையில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 6 சதம் ஒரு முனை வரி விதிப்பது என்ற இந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன்.

The Government motion was put and carried and the Bill was taken into consideration, clause by clause.

MR. SPEAKER: There are no amendments to the Clauses.

Clause 2, was put and carried.

Clause 1, the Enacting Formula and the Long Title were put and carried.

THE HON. THIRU P. U. SHANMUGAM: Sir, I move—

"That the General Sales Tax (Fourth Amendment) Bill, 1971, be passed."

The motion was put and carried and the Bill was passed into Law.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் அலுவல்கள் இத்துடன் முடிகின்றன. வரும் நவம்பர் திங்கள் 15-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் பேரவை மீண்டும் கூடும்.

பின்னர் பேரவை ஒற்றி வைக்கப்பட்டது.

7. பேரவையின் முன் வைக்கப்பட்ட ஏடுகள்.

A. Statutory Rules and Orders.

* 52. Notification issued with G.O. Ms. No. 1731, Agriculture, dated the 8th June 1971, in regard to certain amendments issued under section 5 (4) of the Tamil Nadu Agricultural Produce Markets Act relating to application of additional notified crops to all the Regulated Markets in Thanjavur district. [Laid on the Table of the House under section 29 (4) of the Tamil Nadu Agricultural Produce Markets Act, 1959 (Tamil Nadu Act 23 of 1959).]

* 53. Notification issued with G.O. No 1993, Home, dated the 22nd July 1971, in regard to an amendment to the Tamil Nadu Probation of Offenders Rules, 1962. [Laid on the Table of the House under section 17 (3) of the Probation of Offenders Act, 1958 (Central Act XX of 1958).]

* 54. Notification issued with G.O. Ms. Nos. 1551 to 1563, Rural Development and Local Administration, dated the 30th June 1971, in regard to constitution of Avadi, Ambattur, Kathiwakkam and Madhavaram Municipal Areas as Townships, etc., under the Tamil Nadu District Municipalities Act and extension of certain provisions of the above Act. [Laid on the Table of the House under section 304 (*d*) of the Tamil Nadu District Municipalities Act, 1920 (Tamil Nadu Act V of 1920).]

B. Reports, Notifications and Other papers.

@ 36. Notification issued with G.O. Ms. No. 1826. Home, dated the 5th July 1971 in regard to certain amendments to the Tamil Nadu Manufactured Drugs Rules, 1932.

* 37. Errata issued with Roc. No. 192669/69 Pl. dated the 12th March 1970 to the notification published at pages 454-455 of Part—II, Section-2 of the Tamil Nadu Government Gazette, dated the 31st December 1969, relating to exclusion of certain areas in Kanyakumari district for constitution of separate Panchayats.

@ 38. Resume of work transacted by the Tamil Nadu Council during the period from the 19th June to 30th July 1971 (30th Session)

---

*=Despatched to Members on 22nd October 1971

@=Laid on the Table of the House on 23rd October 1971.